

கல்லீரல் புற்றுநோயை சரிசெய்ய பத்துறை மருத்துவர் குழு அவசியம்

கே.எம்.சி.எச்.டாக்டர் ராஜீவ் ரஞ்சன் சின்கா விளக்கம்

கோவை, டிச. 13: கல்லீரல் புற்றுநோய் சம்பந்தமான கேள்விகளுக்கு கே.எம்.சி.எச். மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜீவ் ரஞ்சன் சின்கா அளித்த பதில்கள்:

* கல்லீரல் புற்றுநோயின் வகைகள் என்ன?

கல்லீரல் புற்றுநோய் 90 சதவிகிதம் ஹெப்பட்டோ செல்லுலார் வகை ஆகும். 80 சதவிகிதம் ஹெப்பாடிட்டிஸ் பி, சி நோயாளிகள் மற்றும் மது மூலம் கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கும் இந்த வகை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. பித்த நாள புற்றுநோய் மற்றுமொரு முக்கியமான வகையாகும்.

* கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன...

பொதுவாக இதற்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. சில சமயங்களில் உடல்சோர்வு, பசிபின்மை, எதிர்பாராத விதமாய் அதிக எடை குறைதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். புற்றுநோய் முதிர்ச்சியடைந்த பிறகு நோயாளிக்கு மஞ்சள் காமாலை, வயிறு மற்றும் கால்களில் நீர் உண்டாகுதல், வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் வருதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

* கல்லீரல் புற்றுநோயை எவ்வாறு கண்டுபிடிப்பது...

பெரும்பாலான நேரங்களில் முழு உடல் பரிசோதனை செய்யும்போதே கண்டுபிடிக்கப்படுகிறது. பின்னர் இரத்த பரிசோதனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் மூலம் புற்றுநோயை உறுதிப்படுத்தலாம். கல்லீரல் நோய் உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அவர்களுக்கு கல்



▶ டாக்டர் ராஜீவ் ரஞ்சன் சின்கா

லீரல் புற்றுநோய் ஏற்பட 2-6 சதவிகித வாய்ப்பு உள்ளது.

* கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள்

கல்லீரல் புற்றுநோய் பல வகைப்படும். எனவே அதை குணப்படுத்தும் முறையும் அதன் வகையை பொறுத்து மாறுபடும். எனவே, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,

கல்லீரல் நிபுணர், புற்றுநோய் மருத்துவ நிபுணர், கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் ஆகிய பத்துறை நிபுணர்கள் குழு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த குழு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ளது.

* இந்த வகையான புற்றுநோய் குணப்படுத்தக்கூடியதா...

ஆம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால் கல்லீரல் புற்றுநோயை கண்டிப்பாக குணப்படுத்தி விடலாம். இதை அறுவை சிகிச்சை மூலமாகவும் சரி செய்யலாம். அறுவை சிகிச்சை இல்லாமலும் சரி செய்யலாம். அறுவை சிகிச்சை இல்லாத முறைக்கு ஆர்எப்ஏ என்று பெயர். இதில் கதிர்வீச்சின் மூலம் புற்றுநோய் கட்டியை மட்டும் எரித்து நீக்கி விடலாம். அறுவை சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட கல்லீரல் பகுதியை மட்டும் அகற்றி விடலாம். அல்லது கல்லீரல் மாற்றம் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜீவ் ரஞ்சன் சின்கா, கே.எம்.சி.எச். மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை. போன் : 0422 4323206, இ-மெயில் : drajeev@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.